

கேகாலை மாநகர சபை - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கேகாலை மாநகர சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளிற்குரிய தகவல்களும் உள்ளடங்கலாக நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் (252 ஆம் அத்தியாயம்) 219 பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 10(1) உபபிரவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கேகாலை மாநகர சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் என்பன பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையானதும் நியாயமானதுமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இவ்வறிக்கையின் 1.6 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இந்த கணக்காய்வு நியமங்கள் தொடர்பாக எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவம் மற்றும் தொடர்புடைய கட்டுப்படுத்தும் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்த நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்தல் மற்றும் நியாயமாக முன்வைத்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றதாக நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

மாநகர சபையின் நிதி அறிக்கையிடும் செயற்பாடுகள் தொடர்பாக பரீட்சிக்கும் பொறுப்பு, தொடர்புடைய தரப்பினரால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம், மாநகர சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் தனது

வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரியவாறு புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்ல வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- மாநகர சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும்

வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைமுறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,

- மாநகர சபையின் கட்டுப்பாட்டு சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்து மூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிறுவனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் சிக்கனமாக, வினைத்திறனாக மற்றும் ஆக்கபூர்வமாக காலவரையறைகளினுள் மற்றும் உரிய சட்ட விதிகளிற்கு இணங்க பெறுகை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் விடயங்கள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடங்குகின்றன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(எ) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் மாநகர சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்துள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(எ) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் முன்னைய ஆண்டின் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்பு

1.6.1 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) ஆண்டினுள் கொள்வனவு செய்து பயன்படுத்தியிருந்த ரூபா 15,391,544 பெறுமதியான களஞ்சிய பொருட்களை குறித்த செலவினத் தலைப்பின் கீழ் பதிவழிக்க நடவடிக்கை எடுக்காததால் ஆண்டின் செயற்பாட்டு செலவு அப் பெறுமதியால் குறைவாக்க காட்டப்பட்டதுடன் பொது களஞ்சிய இருப்பு சமனான பெறுமதியால் கூட்டிக் காட்டப்பட்டிருந்தது.	2025 ஆண்டின் இறுதிக் கணக்கினூடாக சரி செய்வதென.	சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.
(ஆ) சபைக்கு சொந்தமான 03 டேலர்கள் மற்றும் 29 விளைபாட்டு உபகரணங்களின் பெறுமதியை இனங்கண்டு மூலதனமாக்கி இருக்கவில்லை.	2025 ஆண்டின் இறுதிக் கணக்கினூடாக சரி செய்வதென.	சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.
(இ) ஆண்டினுள் கொள்வனவு செய்த இயந்திர உபகரணங்கள் பெறுமதி ரூபா 500,000 குறைத்து கணக்கீடு செய்யப்பட்டிருந்தால் நடைமுறையல்லா சொத்துக்கள் மற்றும்	2025 ஆண்டின் இறுதிக் கணக்கினூடாக சரி செய்வதென.	சரியாக கணக்கீடு

மூலதன ஈடுபடுத்தலிற்கு வருமானத்தால் பங்களிக்கும் கணக்கு அத்தொகையால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.

செய்ய வேண்டும்.

1.6.2 கணக்கிணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வ அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் இயந்திர உபகரணங்கள் மற்றும் தளபாடங்களினதும் பொருத்துக்களினதும் மீதி மற்றும் நிலையான சொத்து பதிவேட்டின் பிரகாரம் அந்த மீதிகளிற்கிடையே ரூபா 164,515,132 ஆன வித்தியாசம் காணப்பட்டது.	நிலையான சொத்து பதிவேட்டினை நாளாதுவரையாக்கி குறித்த சீராக்கம் செய்யப்படுமென.	வித்தியாசத்தி ற்கான காரணத்தை இனங்கண்டு சரி செய்ய வேண்டும்.
(ஆ) நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் மீளாய்வாண்டு இறுதியில் மீள் செலுத்த வேண்டிய வரிப் பெறுமதி ரூபா 5,218,119 ஆன போதும், சமர்ப்பித்திருந்த வரி அறிக்கை பிரகாரம் செலுத்த வேண்டிய பெறுமதி ரூபா 1,109,856 ஆனதில், ரூபா 4,108,263 வித்தியாசம் காணப்பட்டது.	2025 ஆண்டின் இறுதிக் கணக்கினூடாக சரி செய்வதென.	வித்தியாசத்தை இனங்கண்டு சரி செய்ய வேண்டும்.

1.6.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இல்லாமை

கணக்காய்வ அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
கூட்டுத் தொகை ரூபா 5,705,541,731 ஆன 05 கணக்கு விடயங்களிற்குரிய விரிவான அட்டவணைகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	அட்டவணையை நாளாதுவரையாக்கி கணக்காய்விற்கு சமர்ப்பிப்பதென.	விரிவான அட்டவணை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

1.7 இணக்கமின்மை

சட்டம், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களிற்கு இணங்காமை

சட்டங்கள், விதிகள், இணக்கமின்மை பிரமாணங்கள் என்பவற்றின் தொடர்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை	
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நிதிப்பிரமாணம் 571(2)	02 ஆண்டுகளை விஞ்விய களியாட்ட வரி, நகர மண்டபத்தை ஒதுக்கும் கட்டணம், பொது வைப்பு, டென்டர் மற்றும் உடன்படிக்கை பிணை கூட்டுத் தொகை ரூபா 16,108,930 தீர்க்கப்படாது பொது வைப்புக் கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.	எதிர்காலத்தில் சரிசெய்வதென.	நிதிப்பிரமாணம் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் 2024 திசெம்பர் 31 திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 88,380,630 ஆனதுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 148,477,448 ஆனது.

2.2 நிதிக் கட்டுப்பாட்டு

கணக்காய்வ அவதானிப்பு

மாநகர சபை பொது நிதியத்திற்கு வங்கி இணக்கத்தில் உள்ளடங்கும் வங்கி கூடுதல் வரவு வைத்தலாக 16 ஆண்டுகளிற்கு முன்னரிலிருந்து முன் கொண்டு வரப்படும் ரூபா 13,000 இனை தீர்த்திருக்கவில்லை.

சபையின் கருத்துரை

எதிர்காலத்தில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதென.

பரிந்துரை

தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2.3 வருமான நிர்வாகம்

2.3.1 மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

நகர ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கு மற்றும் கடந்த ஆண்டிற்குரியதாக மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம் பற்றிய தகவல்கள் பின்வருமாறு

வருமான மூலங்கள்	மதிப்பிடப்பட்ட வருமானம்	2024			2023		
		பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வர	12,200,000	16,326,411	15,742,392	6,369,023	8இ054இ482	5இ746இ037	5இ590இ343
வாடகை	73,126,890	76,705,612	74,883,883	7,013,606	55இ788இ296	55இ343இ185	5இ379இ087
அனுமதிப்பத் திர கட்டணம்	4,425,500	3,340,825	3,207,297	300,088	2இ317இ557	2இ723இ357	164இ000
ஏனைய வருமானம்	45,197,500	53,701,414	70,240,777	56,852,387	134இ678இ300	75இ889இ116	35இ727இ904
	<u>134,949,890</u>	<u>150,074,262</u>	<u>164,074,349</u>	<u>70,535,104</u>	<u>200இ838இ635</u>	<u>139இ701இ695</u>	<u>46இ861இ334</u>

2.3.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

சபையின் அனைத்து வருமானங்களையும் சேகரிக்கும் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் கீழே தரப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2024 திசம்பர் 31 திகதி அறவிட வேண்டியதாக காணப்பட்ட வீதவரி மீதி ரூபா 6,369,023 ஆனதுடன் அதற்குரிய காலப் பகுப்பாய்வு கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. அவ்வாறே, வீதவரி அறவிடுவதற்காக 05 ஆண்டுகளிற்கு ஒரு முறை வீதவரி ஆதனங்களை மதிப்பீடு செய்ய வேண்டிய போதும், 2000 ஆண்டின் பின்னர் மீண்டும் மதிப்பீடொன்று செய்யப்பட்டிருக்கவில்லை.	காலப் பகுப்பாய்வு தயாரிக்கப்படுவதாகவும், நிலுவை வீதவரி மீதியை அறவிட நடவடிக்கை எடுப்பதாக மற்றும் எதிர்காலத்தில் புதிய வீதவரி மதிப்பீட்டின் பிரகாரம் அறவிடுவதென.	உரியவாறு ஆதனங்களை மதிப்பிட மற்றும் வீதவரி அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) 2024 திசம்பர் 31 திகதி அறவிட வேண்டியதாக காணப்பட்ட நிலுவை வாடகை ரூபா 1,481,451 இனை அறவிட போதிய முயற்சி எடுத்திருக்கவில்லை.	எதிர்காலத்தில் அறவிடுவதென.	நிலுவை வாடகையை அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(இ) மீளாய்வாண்டு இறுதியில் நிலுவை வாடிவீட்டு வாடகை ரூபா 3,897,058 ஆனதுடன், அதில் ரூபா 1,215,726 இனை 05 ஆண்டுகளை விட அதிகாலமாக நிலுவையாக காணப்பட்டது.	எதிர்காலத்தில் அறவிடுவதென.	நிலுவை வாடகையை அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் கிடைத்திருந்த மாநகர சபை வருமானத்திற்கு எடுக்க முடியுமான ரூபா 400,186 பெறுமதியான 76 வைப்பு மீதிகளை சபை வருமானத்திற்கு எடுக்காது பொது வைப்புக் கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.	வைப்புக்களை பரீட்சித்து பார்த்து எதிர்காலத்தில் சபை வருமானத்திற்கு எடுக்க நடவடிக்கை எடுப்பதென.	சபை வருமானத்திற்கு எடுக்க முடியுமான கடந்த வைப்புக்களை சபை வருமானத்திற்கு எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நீர் குழாய்களை புதைப்பதற்காக பழுதாக்கிய பாதையை திருத்துவதற்காக 2019 ஆண்டு முதல் 2023 ஆண்டு வரை கிடைத்திருந்த ரூபா 9,103,521 தொகையை மீளாய்வாண்டு	பொது வைப்புக் கணக்கில் தடுத்து வைத்துள்ள இந்த வைப்புக்கள் தொடர்பாக பரீட்சித்துப் பார்த்து எதிர்காலத்தில்	குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன வா என உறுதி செய்து கொண்டு

இறுதி வரை வைப்புக் கணக்கில் காணப்பட்டதுடன், குறித்த பாதைகளின் திருத்த வேலைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளனவா என உறுதியாகவில்லை.

தேவையான நடவடிக்கை எடுப்பதென.

வைப்புக்களை தீர்க்க வேண்டும்.

3.2 செயற்பாட்டு செயற்திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சுற்றாடல் அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டிய நிறுவனங்களை இனங்காணுவதற்காக மீளாய்வாண்டில் கணிப்பீடொன்றை மேற்கொண்டுக்கவில்லை. அதன் காரணமாக சுற்றாடல் அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டிய அனைத்து நிறுவனங்களும் அந்த அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொண்டுள்ளனவா என உறுதி செய்து கொள்ள முடியாததால் அதிகார பிரதேசத்தில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக சபையின் பொறுப்பு போதியளவில் மேற்கொள்ளப்பட்டு இருக்கவில்லை.	கணிப்பீடொன்றை மேற்கொண்டு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டிய நிறுவனம் தொடர்பான தகவல்களை கணக்காய்விற்கு சமர்ப்பிப்பதென.	அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டிய அனைத்து நிறுவனங்களும் சுற்றாடல் அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொண்டமையை ஒழுங்கமைக்க வேண்டும்.
(ஆ) அனுமதியற்ற நிர்மாணங்கள் தொடர்பாக 2023 சனவரி 20 திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிற்காக 2024 ஜூலை 12 திகதி வழங்கியிருந்த தீர்ப்பின் மூலம் அனுமதியற்ற நிர்மாணங்களை உடைத்து அகற்ற கட்டளையிட்டிருந்த போதும், மீளாய்வாண்டு இறுதி வரையும் அந்த நிர்மாணங்களை அகற்றி இருக்கவில்லை.	உச்ச நீதிமன்ற அலுவலகத்தினால் கட்டளை தொடர்பாக எழுத்துமூல அறிக்கை ஒன்றை கோரிய போதும் இதுவரை வழங்காததால் கட்டளையை செயற்படுத்துதல் தொடர்ந்தும் பிரச்சினை ஒன்றாகவுள்ளதென.	கட்டளை தொடர்பாக எழுத்துமூல அறிக்கையை பெற்று அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 விளைவற்ற அல்லது குறைபயன்பாட்டு ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்வூராட்சி அமைச்சிலிருந்து 2019 ஆண்டில் கிடைத்திருந்த 02 கெம்பெக்ட வண்டிகள் விளைவற்று காணப்பட்டன.	எதிர்காலத்தில் நடைபெறும் சபையில் வினவி இரண்டு கெம்பெக்ட இயந்திரங்கள் தொடர்பாக முன்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென.	அந்த சொத்துக்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்த அல்லது தேவைப்பாடுள்ள வேறு உள்வூராட்சி நிறுவனமென்றிரு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.4 கருத்திட்டப் பணிகள் அல்லது மூலதன வேலை தாமதங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் 02 ஆம் கட்டத்தின் கீழ் ரூபா 13,776,000 தொகை செலவிட்டு மாநகர சபை அலுவலக பின்பக்கமாக மூன்று மாடிகளுடன் கூடிய கட்டிடமொன்றின் ஒருபகுதி நிர்மாணிக்கப்பட்டிருந்தது. மாநகர சபைக்கு சொந்தமான ரூபா 388 மில்லியனை விஞ்சிய நிலையான வைப்பு மீதியொன்று காணப்பட்ட போதும், மீளாய்வாண்டு இறுதி வரை கட்டிடத்தின் எஞ்சிய வேலைகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுத்திருக்காததுடன், 10 ஆண்டுகள் காலமாக கொங்கிரீட் தட்டு (ஊழலெசநவந ளடயடி) மழையிக்கு திறந்து காணப்பட்டதால் கட்டிடத்தின் உருதிப்பாட்டிற்கு தாக்கம் ஏற்பட முடியுமாக இருந்தது.	2025 ஆண்டில் இந்த வேலைக்காக பாதிட்டு உத்தேசத்தை சமர்ப்பித்து எஞ்சிய வேலைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதென.	அபிவிருத்தி கருத்திட்டங்களை செயற்திறனாக மற்றும் ஆக்கபூர்வமான நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) கேகாலை நகர பிரிவு பிரதேசத்தின் ஓளகம நீச்சல் தடாகத்தின் ஐஐ கட்டத்தின் நிர்மாணப் வேலைகள் 2019 ஒக்டோபர் 28 திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதற்காக 2024 செப்பம்பர் 09 திகதி வரை ரூபா 18,571,534 தொகை செலவிடப்பட்டு இருந்ததுடன், அத்தியவசிய வேலை பகுதிகளை நிறைவு செய்திருக்காததால் மீளாய்வாண்டு இறுதி வரையும் பயன்படுத்த முடியாது புற்கள் முலைத்திருந்தன. அவ்வாறே, நீச்சல் தடாகத்திற்கு பொருத்தியிருந்த ரூபா 2,521,000 பெறுமதியான உதிரிப்பாகங்கள் பயன்படுத்தப்படாது அவற்றின் உத்தரவாத காலமும் முடிவடைந்திருந்தது.	2025 ஆண்டில் எஞ்சிய வேலை பகுதிகளை நிறைவு செய்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க எதிர்பார்ப்பதென.	அபிவிருத்தி கருத்திட்டங்களை செயற்திறனாக மற்றும் ஆக்கபூர்வமான நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.5 வாகன தொகுதி முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2023 மே 25 திகதி விபத்துக்குள்ளான டெக்டர் வண்டியொன்றை 2023 ஒக்டோபர் 03 ஆம் திகதி திருத்துவதற்கு அனுப்பியுள்ள போதும், மீளாய்வாண்டு இறுதி வரை	திருத்துவதற்கான வேலைகளை விரைவில் மேற்கொள்ள	திருத்தங்களை விரைவில் பூர்த்தி செய்து காப்புருதி உரித்துரிமைகளை

திருத்திருக்கவில்லை. அதனால் அதற்குரிய காப்புறுதி உரித்தூரிமையை மீள்நிரப்பிக்கொள்ள இயலாதிருந்தது.

நடவடிக்கை எடுக்கப்படுதென.

மீள் நிரப்பிக் கொள்ள வேண்டும்.

(ஆ) மாநகர சபைக்கு சொந்தமான 19 வாகனங்களின் மய்லோ மீற்றர்கள் 10 மாதங்களை விட அதிக காலமாக செயலற்று நிலவிய போதும், அவற்றை திருத்துவதற்கு அல்லது புதிய மீற்றர்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

திருத்தங்களிற்காக அனுப்பியுள்ளதுடன் அங்கு மய்லோ மீற்றர்கள் திருத்தப்பட்டு வருகின்றதென.

மய்லோ மீற்றர்கள் திருத்தப்பட அல்லது புதிய மீற்றர்களை பொறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

4.1 செயல நடவடிக்கை திட்டம்

கணக்காய்வு அவதானிப்பு

2024 ஆண்டின் செயல் நடவடிக்கை திட்டத்தினுள் உள்ளடக்கியிருந்த 34 அபிவிருத்தி கருத்திட்டங்களில் 33 கருத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு இருக்கவில்லை.

சபையின் கருத்துரை

திட்டமிட்ட கருத்திட்டங்களிற்கு கவனம் செலுத்தாது கால தேவைக்கேட்ப சமர்ப்பிக்கப்பட்ட உத்தேசங்களை அபிவிருத்தி கருத்திட்டங்களாக மேற்கொள்ள நேரிட்டதென.

பரிந்துரை

செயல் நடவடிக்கை திட்டத்தின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக தேவையான சந்தர்ப்பங்களில் அதனை முறையாக திருத்தி அங்கீகரித்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

.2 கணக்காய்வு முகாமைத்துவக் குழு

கணக்காய்வு அவதானிப்பு

2019 சனவரி 12 ஆம் திகதிய னுஆயு:01-2019 கொண்ட முகாமைத்தவ கணக்காய்வு சுற்றறிக்கையின் 5.3 பிரிவின் பிரகாரம் ஒரு ஆண்டிற்கு கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம் குறைந்தபட்சம் 04 இனையாவது நடாத்த வேண்டிய போதும், மீளாய்வாண்டில் ஒரு கூட்டத்தையேனும் நடத்தியிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

2024 ஆண்டில் கணக்காய்வு குழு நடைபெற இல்லாததுடன், 2025 ஆண்டில் முதலாம் காளாண்டிற்காக கணக்காய்வு முகாமைத்துவ குழுவை நடைபெற்றுள்ளதென.

பரிந்துரை

ஒரு ஆண்டிற்கு கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டங்கள் 04 ஆவது குறைந்தபட்சம் நடைபெற வேண்டும்.